

Rishigautamaproktah Rudra Stava

——
ரு'ஷிகௌ³தமப்ரோக்த: ருத்³ரஸ்தவ:

Document Information



Text title : Rishigautamaproktah Rudra Stava

File name : RRiShigautamaproktaHrudrastavaH.itx

Category : shiva, shivarahasya, stava

Location : doc_shiva

Proofread by : Ruma Dewan

Description/comments : shrIshivarahasyam | ugrAkhyah saptamAMshaH | adhyAyaH 23| 22-63||

Latest update : June 16, 2024

Send corrections to : sanskrit at cheerful dot c om

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

June 22, 2024

sanskritdocuments.org



Rishigautamaproktah Rudra Stava

ரு'ஷிகௌ³தமப்ரோக்த: ருத்³ரஸ்தவ:



(ஸ்ரீவரஹஸ்யாந்தர்க³தே உக்³ராக்²யே)

கௌ³தம:

யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்³ரஹ்மா ஸாக்ஷாந்மஹேஸ்வர: |
ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரஸ்ச தஸ்மை வை தே நமோ நம: || 22 ||

யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்விஷ்ணுப்³ரஹ்மாதி³வந்தி³த: |
யஸ்ச ப்³ரஹ்மா மஹாருத்³ரஸ்தஸ்மை வை தே நமோ நம: || 23 ||

யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்பார்வதீரமண: ப்ரபு:⁴ |
யஸ்ச விஷ்ணுர்விருபாக்ஷஸ்தஸ்மை வை தே நமோ நம: || 24 ||

யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யா சோமா பரமேஸ்வரீ |
உமாகாந்தோ நிர்கு³ணே⁵பி தஸ்மை வை தே நமோ நம: || 25 ||

யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யஸ்ச ஸாக்ஷாத்³விநாயக: |
யஸ்ச நித்யோ வ்யாபகஸ்ச தஸ்மை வை தே நமோ நம: || 26 ||

யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யஸ்ச ஸ்கந்த:³ ஸுரார்சித: |
யஸ்ச ஸாக்ஷாஜ்ஜக³த்கர்தா தஸ்மை வை தே நமோ நம: || 27 ||

யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யஸ்சேந்த்³ர: ஸ்வர்க³பாலக: |
யஸ்ச ஸ்வர்க³ப்ரதோ³ நித்யம் தஸ்மை வை தே நமோ நம: || 28 ||

யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யஸ்சாக்³நிஸ்தேஜஸாம் நிதி:⁴ |
யஸ்ச தேஜோமய: ஸாக்ஷத் தஸ்மை வை தே நமோ நம: || 29 ||

யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யஸ்ச ஸுரீயோ மரீசிமாந் |
யஸ்ச க்³ரஹக³ணாதீ⁴ஸஸ்தஸ்மை வை தே நமோ நம: || 30 ||

யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யஸ்ச சந்த்³ரஸ்ததா³தமக: |
சந்த்³ரகோடிஸமப்ரக்²யஸ்தஸ்மை வை தே நமோ நம: || 31 ||

யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் பூ⁴ர்பு⁴வ:ஸ்வ:ப்ரபு⁴ஸ்ச ய: |

- யர்ச பூ⁴மே: ஸமுத்³த⁴ர்தா தஸ்மை வை தே நமோ நம: || 32 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யஸ்து நித்யோ பு⁴வ: ப்ரபு⁴: |
பு⁴வோ யஸ்து ஸமுத்³த⁴ர்தா தஸ்மை வை தே நமோ நம: || 33 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் நித்யோ யர்ச ஸுவ: பர: |
யர்சைவ ஸ்வபதி: ஸத்யம் தஸ்மை வை தே நமோ நம: || 34 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் நித்யோ யர்ச மஹ: பர: |
மஹதோ⁵பி மஹாந்யஸ்து தஸ்மை வை தே நமோ நம: || 35 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் நித்யோ யர்ச தப: பர: |
தபோருபோ⁵பி யோ தே³வஸ்தஸ்மை வை தே நமோ நம: || 36 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் நித்யோ யர்ச ஜந: பர: |
யர்ச நித்யம் ஜக³த்³வயாபீ தஸ்மை வை தே நமோ நம: || 37 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யர்ச ஸத்யம் ஸதா³த்மகம் |
ஸத்யஸ்வரூப: ஸத்யம் யஸ்தஸ்மை வை தே நமோ நம: || 38 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்யர்சாபஸ்தந்மய: பர: |
யர்சாபாம் ஜநகோ ப⁴ர்க³ஸ்தஸ்மை வை தே நமோ நம: || 39 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யர்ச தேஜ: ப்ரகாஸகம் |
பா⁴ஸா யஸ்ய விபா⁴த்யார்கஸ்தஸ்மை வை தே நமோ நம: || 40 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யர்சவாயு: ஸுஸீதல: |
யர்ச வாயோர்ச ஜநகஸ்தஸ்மை வை தே நமோ நம: || 41 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யர்வாகாஸ: ஸதா³த்மக: |
யர்சாகாஸாதி³ஜநகஸ்தஸ்மை வை தே நமோ நம: || 42 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யர்ச ப்ராணஸ்ததா³த்மக: |
யஸ்ய ப்ராணமயோ நித்யஸ்தஸ்மை வை தே நமோ நம: || 43 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யர்சகால: கலாத்மக: |
யர்சகாலகலாதா⁴ரஸ்தஸ்மை வை தே நமோ நம: || 44 ||
- யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யர்ச ஸாக்ஷா³யம: ஸ்வயம் |
யமஸ்யாபி நியந்தா யஸ்தஸ்மை வை தே நமோ நம: || 45 ||

யோ வை ருத்ர: ஸ ப⁴க³வாந் யஸ்ச ம்ரு³த்யுர்விஷாத³த: ³ |
யஸ்ச ம்ரு³த்யுஞ்ஜய: ஸாக்ஷாத் தஸ்மை வை தே நமோ நம: || 46 ||

யோ வை ருத்ர: ஸ ப⁴க³வாந் யஸ்சாம்ரு³தமநாமயம் |
அம்ரு³தாத்மா⁵ம்ரு³தம் யஸ்ச தஸ்மை வை தே நமோ நம: || 47 ||

யோ வை ருத்ர: ஸ ப⁴க³வாந் யஸ்ச பூ⁴தக³ணேஸ்வர: |
ப்ரமதா²தி⁴பதிர்யஸ்ச தஸ்மை வை தே நமோ நம: || 48 ||

யோ வை ருத்ர: ஸ ப⁴க³வாந் யஸ்ச ஸர்வசிதா³த்மகம் |
ய: ஸர்வப்ரபு⁴ஸாநஸ்தஸ்மை வை தே நமோ நம: || 49 ||

யோ வை ருத்ர: ஸ ப⁴க³வாந் யஸ்ச ஸத்யம் ரு³தம் பரம் |
யஸ்ச ஸத்யாபி⁴த⁴ம் ப்³ரஹ்ம தஸ்மை வை தே நமோ நம: || 50 ||

யோ வை ருத்ர: ஸ ப⁴க³வாந் ய: பரம் ப்³ரஹ்ம நிஷ்கலம் |
யஸ்ச நித்யம் சிதா³காரஸ்தஸ்மை வை தே நமோ நம: || 51 ||

த்வமேவ விஸ்வரூபோ⁵ஸி ப்³ரஹ்மைகஸ்த்வம் மஹேஸ்வர |
ஏகத்வாதி³பரார்தா⁴ந்தஸ்த்வமேவாஸி ஸதா³ஸிவ || 52 ||

அத⁴ஸ்சோர்த⁴வம் ச மத⁴யம் ச த்வமேவாஸி மஹேஸ்வர |
ஸாந்தி: புஷ்டிஸ்ச துஷ்டிஸ்ச த்வம் ஹுதம் சாஹுதம் ஸிவ || 53 ||

த்வம் ஹி விஸ்வமவிஸ்வம் ச த³த்தம் சாத³த்தமேவ ச |
த்வம் க்ரு³தம் சாக்ரு³தம் ஸம்போ⁴ த்வம் பரம் சாபரம் ப்ரபோ⁴ || 54 ||

பராபராணம் பரம பவித்ரோ⁵ஸி மஹேஸ்வர |
பராத்பரதரோ யஸ்ச தத்பராத்பரதோ⁵ஸி ச || 55 ||

ஸர்வஸ்ரஷ்டா ச ப⁴க³வாந் த்வம் ஹி ஸர்வஸ்ய ரக்ஷக: |
த்வமேவ ப⁴க³வந் ஸம்போ⁴ ஸர்வஸம்ஹாரகாரக: || 56 ||

ஹந்தாஸி நரஸிஹ்மஸ்ய த்வமேவாஸி க்ரு³தாக³ஸ: |
ஹரேரபி நியந்தா த்வம் ததை²வ ப்³ரஹ்மனோ⁵பி ச || 57 ||

பரம் ப்³ரஹ்ம த்வமேவாஸி நிர்விகார நிரஞ்ஜந |
நிஷ்கலோ நிஷ்க்ரிய: ஸாந்தஸ்த்வமேவாஸி ஸிவ ப்ரபோ⁴ || 58 ||

த்வத்த ஏவ ஸமுத்பந்நா விஷ்ணுப்³ரஹ்மாத³ய: ஸுரா: |
த்வயைவ பாலிதா லோகாஸ்த்வயைவைதே விநாஸிதா: || 59 ||

த்வயா வ்யாப்தமித³ம் ஸர்வம் ப்ரஹ்மாண்ட³ம் ஸ சராசரம் |

த்வமேவ வ்யாபக: ஸம்போ⁴ ஸர்வஸ்ய ஜக³த: ப்ரபு:⁴ || 60 ||

த்வமேவ ஸ்வர்க³ப²லத³ஸ்த்வமேவாஸ்யபவர்க³த:³ |

த்வமேவ ஸர்வலோகாநாம் பூஜ்யோ முக்யர்தி²நாம் ப்ரபோ⁴ || 61 ||

க³திஸ்த்வமேவ லோகாநாமக³திநாம் க³தி: பரா |

த்வத³ந்யா ந க³தி: ஸம்போ⁴ ஸச்சிதா³நந்த³விக்³ரஹ || 62 ||

வேதா³ரபி ந தே ரூபம் ஜ்ஞாதமஸ்தி மஹேஸ்வர |

கிமந்யர்மா³ரு³ஸை³ஸ் ப்ரமாணவிஷய ப்ரபோ⁴ || 63 ||

|| இதி ஸிவரஹஸ்யாந்தர்க³தே ருஷிகௌதமப்ரோக்த: ருத்ரஸ்தவ: ஸம்பூர்ண: ||

- || ஸ்ரீஸிவரஹஸ்யம் | உக்³ராக்²ய: ஸப்தமாம்ஸ: | அத⁴யாய: 23 | 22-63 ||

- .. shrIshivarahasyam . ugrAkhyāH saptamAMshaH . adhyAyaH 23 . 22-63..

Notes:


Tells Pārvatī பார்வதீ about the Vṛddhācālakṣetra வ்ரு³த்³தா⁴சலக்ஷேத்ர and the River MaṇiMuktā மணிமுக்தா that flows through it - having multitudes of Bilva Trees பி³ல்வவ்ரு³க்ஷா: along its banks. He highlights the merits of bathing in that river and worshipping Him in that kṣetra க்ஷேத்ர as Vṛddhācāleśvara வ்ரு³த்³தா⁴சலேஸ்வர.


Rṣi Gautama ருஷி கௌ³தம eulogizes Rudra ருத்³ர (at Vṛddhācāleśvaram வ்ரு³த்³தா⁴சலேஸ்வரம்) as The One Present in and Source of all that exists. He is the One who is revered by all deities including Viṣṇu விஷ்ணு, Brahmā ப்ரஹ்மா, Skanda ஸ்கந்த³ et al. He is the One who manifests in The Sun and The Moon, in the Saptalokāḥ ஸப்தலோகா: viz., Bhūḥ பூ:⁴, Bhuvāḥ பு⁴வ:, Suvaḥ ஸுவ:, Mahāḥ மஹ:, Janāḥ ஜந:, Tapaḥ தப: and Satyam ஸத்யம். He is The One Existent in the Tattva-s including Vāyu வாயு, Teja தேஜ, Ākāśha ஆகாஸ; and The One who propels the Highest Principles of Satyam ஸத்யம் and Rtam ரு³தம்.

In a similar composition - Devakṛtopaniṣatsāra Rudrastavaḥ தே³வக்ரு³தோபநிஷெத்ஸார ருத்³ரஸ்தவ: in ŚrīŚivaRahasyam ஸ்ரீஸிவரஹஸ்யம் . Māheśvarākhyāḥ மாஹேஸ்வராக்²ய: Prathamāṃśaḥ ப்ரத²மாம்ஸ: . Adhyāyaḥ 54 அத⁴யாய: 54; Deva-s தே³வா: eulogize The One Who Exists in All Worlds, Places, Things, Elements, Directions, Events, Beings,

Times, as propounded in The Upaniṣat உபநிஷத் - the mystery that rests underneath the external system of things. The link to the same is also given below.

Proofread by Ruma Dewan

——
Rishigautamaproktah Rudra Stava
pdf was typeset on June 22, 2024

——
Please send corrections to sanskrit@cheerful.com

